மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: பேரவைத் தலைவர் அவர்களே, இதிலே பணம் கட்டியதை அரசு ஏற்றுக் கொண்டது; பணம் கட்டியிருக்கிறார்கள். நிலத்தை ஒப்படைவு செய்வதிலே சில தகராறுகள் இருந்து, நிலத்தை ஒப்படைவு செய்யாத காரணத்தினால்தான் கட்டிடம் கட்டுவதில் காலதாமத மாகிக் கொண்டு வந்திருக்கிறது. இப்போதுதான் நிலத்தை ஒப்படைவு செய்வதற்கு வழிவகைகளைக் கேட்டுக்கொண்டு போயிருக்கிறார்கள். இன்னும் அதுகூடச் செய்து கொடுத்ததாக அரசிற்குத் தகவல் முழுமையாகக் கிடைக்கவில்லை. நிலத்தை ஒப்படைவு செய்யவேண்டும்—இந்த ஆண்டு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கின்ற 140 ஆரம்ப சுகாதார நிலையங்களை புதியதாக ஆரம்பிக்க இருக்கிறார்கள்—ஆனால், இது கட்டிடம் கட்டுவதைப் பற்றிய பிரச்சினை ஆகும். கட்டிடம் கட்டுவது ஒரு பெரிய பிரச்சினை. இன்னும் பல இடங்களில், இதுபோல் வாடகைக் கட்டிடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்தெந்த இடத்தில் முதலில் வரிசைப் படுத்திக் கட்ட முடியுமோ, அப்படி வரிசைப்படுத்தித்தான் கட்ட முடியும். அவசரப்பட்டு எதையும் செய்வதற்கில்லை.

(முற்பகல் 11-10)

(இ) இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் மதுரையில் செயல்படுவதால் ஏற்படும் சிரமம்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: திருவாளர்கள் ஏ. பாலுச்சாமி, கே. முத்துவேல் ஆகியோர் ஒரே பொருள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் மாண்புமிகு கல்வி மற்றும் சட்டத் துறை அமைச்சரின் கவனத்திற்கு அதைக் கொண்டு வருவார்.

திரு. கே. முத்துவேல்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, "மாவட்ட நீதிமன்றம் இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படாமல், மதுரையி லேயே செயல்பட்டு வருவதால் அப்பகுதி மக்களுக்கு உள்ள சிரமம் குறித்த" அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1987 மார்ச் 27]

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, பேரவைமுன் கீழ் கண்ட அறிக்கை ஒன்றை வைக்கிறேன்:

அறிக்கை

வருவாய்த்துறை மாவட்டங்களாக, இராமநாதபுரம் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் நீதித்துறை மாவட்டங்களாக இன்னும் பிரிக்கப்பட்டு செயலாற்றவில்லை. அரசு ஆணை நிலை எண் 614, உள் துறை, நாள் 14—3—1985 ன்படி நீதித்துறையைப் பொறுத்தவரை முன்பிருந்த நிலையிலேயே மறு அறிவிப்பு வரும்வரை செயல்படுத்தப்படலாம் என்று ஆணை வெளியிடப்பட்டது. இராமநாதபுரத்தில் நீதித் துறை மாவட்டம் அமைக்கப் போதுமான இடவசதிகளை செய்து தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவரும், மற்றும் மாவட்ட நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்திடமிருந்து தற்போது மதுரையில் இயங்கி வரும் மாவட்ட, மற்றும் அமர்வு நீதிமன்றங்களை இராமநாதபுரத்தில் அமைப்பதற்கான வரைவு அறிவிக்கைகள் மற்றும் செயற்குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தவுடன் அரசு ஆய்வு செய்து ஆணைகளை விரைவில் வெளியிடும்.

திரு. கே. முத்துவேல்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவர அறிக்கையில் நீதித் துறை மாவட்டமாக இராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 வருடங்களான பின்பும் நீதித் துறை மாவட்டமாகப் பிரிக்கப்படாமல் இருப்பது சரியல்ல. உடனடியாகப் பிரித்திட அரசு முன்வருமா என்று அறிய விரும்புவதோடு சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து வரைவு அறிக்கை மற்றும் செயற்குறிப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. காலதாமதத்தை நீக்குகின்ற வகையில் மக்கள் நீதி வசதியை அதிகச் செலவின்றிப் பெற அதிக தூரம் சென்று பெறவேண்டிய நிலை மாறிட, உடனடியாக உயர்நீதி மன்றத்திடமிருந்து அறிக்கையையும், செயற்குறிப்பையும் பெற்று நீதி மன்றம் அமைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரத்தைப் பொறுத்த வரைக்கும் அங்கு நீதி மன்றத்தைத் தனியாக அமைப்பதற்கு போதிய இட வசதி இல்லை என்ற ஒரு பிரச்சினையை உயர்நீதி மன்றம் தெரிவித்திருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அரசு தாக்கீது அனுப்பி உடனடியாக தக்கதோர் இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு கோரியிருக்கிறது. அது குறித்து விவரங்கள் பெறப்பட்டவுடன் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

(ஈ) கூவம் கழிவு நீரைக் கடலில் செலுத்துதல்.

திரு. கே. சுப்பராயன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, "சென்னை கூவம் நதி கழிவு நீரைக் கடலுக்குச் செலுத்தி சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரும் சென்னை மக்களின் கோரிக்கை குறித்த" அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, பேரவை முன் கீழ்க்கண்ட அறிக்கை ஒன்றை வைக்கிறேன் :

அறிக்கை

சென்னை கூவம் ஆற்று முகத்துவாரத்தில் மணற்திட்டுகள் உருவாவதால் கழிவு நீர் எளிதாகக் கடலில் கலப்பதில்லை. தற்பொழுது மணற்திட்டுகளை அவ்வப்பொழுது அகற்றி இதற்கு தற்காலிகத் தீர்வு காணப்பட்டு வருகிறது. இப்பிரச்சினைக்கு ஓர் நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு இந்தியத் தொழில் நுட்பக் கழகம் (Indian Institute of Technology, Madras) பூண்டியிலுள்ள நீரியல் ஆராய்ச்சி நிலையம் (Institute of Hydraulics and Hydrology, Poondi) மற்றும் தலைமைப் பொறியாளர் (பாசனம்) ஆகியோர் இவ்வாற்றின் முகத்துவாரத்தில் பொருத்தமான ஓரிடத்தில் ஓர் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான மதிப்பீடுகள் தயார் செய்தார்கள். இப்படித் தடுப்புச் சுவர் (Groyne) கட்டினால், தங்களின் சொத்துக்களுக்கும், கட்டுமானங்களுக்கும்